

|| ஸ்ரீ க்ருஷ்ணஸ்துதிஃ ||

யதி திஸஸி நயநபடுதாம் தர்ஹி பவச்சரணகமலஸேவாயை |  
ஆயாஸ்யாமி தயாலோ க்ருஷ்ண ந சேத்பூஜயாமி கதமம்தஃ || ௧ ||

ஸம்பாவிதஸ்ய புமஸோ மரணாததிரிச்யதே கிலாகீர்திஃ |  
இதி கீதாஸு ஹி கீதம் பவதா பவதாபதிமிரரவே || ௨ ||

நாநாபராதஸதகம் ஹீநே யத்யஸ்தி க்ருஷ்ண மயி மத்தே |  
தீநாநாமுத்தர்த்ரா க்ஷம்தவ்யம் தத் க்ஷமாவதா பவதா || ௩ ||

கும்பதஸம்ததிலஸிதம் சூடாத்ரயஸோபிமௌலிபாகமஹம் |  
ஸதபத்ரபத்ரநேத்ரம் ஸஸிவதநம் ப்ரதிதிநம் தித்ருக்ஷாமி || ௪ ||

கும்பலமம்டிதகம்டம் கம்புகீர்வம் மநோரமோரஸ்கம் |  
தம்டம் தாம ச தததம் பாம்பவஸகமர்ச்யமர்சயாமி கதா || ௫ ||

ரம்யதமோதரஜகநம் கம்ரோரும் வருத்தஜாநுயுகஜம்கம் |  
ரக்தாப்ஜஸத்ருஸபாதம் ஹஸ்தாப்யாம் த்வார்சயாமி ஸதய கதா || ௬ ||

தோஷாதிதூரம் ஸுபகுணராஸிம் தாஸீக்ருதாகிலாநிமிஷம் |  
பூஷணபூஷிதகாத்ரம் நேத்ராப்யாம் சித்ரசரித வீக்ஷே த்வாம் || ௭ ||

மத்வப்ரதிஷ்டிதம் த்வாம் வித்வஸ்தாஸேஷுகுஜநகுலம் |  
மூர்த்நா ப்ரணம்ய யாசே தத்விரசய யத்திதம் மமாத்ய ஹரே || ௮ ||

ஸ்துதிமிதி புண்யகதந தே ப்ரதிதக்ருதே வாதிராஜயதிரக்ருத |  
ஸததம் படதாம் ஹி ஸதாமதிவிஸதாம் தேஹி க்ருஷ்ண விததமதிம் || ௯ ||

|| இதி ஸ்ரீமத்வாதிராஜபூஜ்யசரணவிரசிதா க்ருஷ்ணஸ்துதிஃ ஸமாப்தா ||